4. ஒழுங்குப் பிரச்சினை.

அனுமதியின்றி ஓர் உறுப்பினர் பேச முயன்றது குறித்து.

திரு. ஆர். சிங்காரம் : பாயின்ட் ஆப் ஆர்டர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பாயின்ட் ஆப் ஆர்டரா, சரி.

திரு. ஆர். சிங்காரம் : பாயின்ட் ஆப் ஆர்டர். மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இது குறித்து அந்த டி.எஸ்.பி. இறந்த அன்றே உங்களைச் சந்தித்து நான் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறேன். அதன் பிறகு நேற்று மாண்புமிகு உறுப்பினர் குமாரதாஸ் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு நேற்றும் ராமசுப்பு கொடுத்திருக்கிறார். இன்னும் பல உறுப்பினர்களும் கொடுத்திருக்கிறார்கள். நான் அவசியம் பேசி ஆக வேண்டுமென்று உங்களிடத்தில் அன்றிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த ராமசுப்பு பேச வேண்டுமென்று நீங்கள் அனுமதித்த காரணத்தால்தான் நானும் அதை விட்டு விட்டேன். அவரும் அதை விட்டு விட்டார். அவர் சம்மதத்தின் பேரிலேதான் பேசச் சொல்லியிருக்கிறார்கள். அதை மீண்டும் இன்னொரு உறுப்பினர் கிளப்புவது என்பது எங்களுடைய மனச்சாட்சியை உறுத்துகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. வினாக்கள்—விடைகள் நேரம் முடிந்தவுடன் ஒரு பிரச்சினையை எழுப்பும் நடைமுறை—தலைவரின் தீர்ப்பு—தொடர்ச்சி.

திரு. இளம்வழுதி : தலைவரவர்களே..

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருக்கிறேன். நீங்கள் எழுதிக் கொடுத்து விட்டுச் சொல்லுங்கள். அரசின் கவனத்திற்கு நான் கொண்டு போக வேண்டும் அல்லவா? திடீரென்று நீங்கள் எழுப்பக் கூடாது. அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லத் தக்க வகையில் எனக்கு எழுதிக் கொடுத்து விட்டு நீங்கள் அதைப்பற்றிப் பேசுங்கள். (குறுக்கீடு) உட்காருங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். நீங்கள் என்னுடைய கவனத்திற்குக் கொடுத்து விட்டுச் சொல்ல வேண்டும். அப்படியில்லாமல் ஏதாவது பேப்பரைக் காண்பிப்பது என்ன நியாயம்? என்னுடைய கவனத்திற்கு என்னுடைய அறையிலே வந்து கொடுத்து விட்டு இங்கே கிளப்புவதுதான் முறை. உட்காருங்கள்.

திரு. இளம்வழுதி : தலைவரவர்களே, ..

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் உட்காருங்கள். இது முடியட்டும். நான் இதை முடிக்க வேண்டும். (குறுக்கீடு) இளம்வழுதி உட்காருங்கள். இப்பொழுது உட்கார வேண்டும். டேனியல்ராஜை அனுமதித்திருக்கிறேன். இளம்வழுதி உட்காருங்கள். டேனியல்ராஜ் முடித்ததற்குப் பிறகு எழுப்புங்கள். உட்காருங்கள். திரு. டேனியல்ராஜ்.

(இ) ஸ்ரீவைகுண்டம் பகுதிக்குத் தண்ணீர் விட வேண்டியது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. டேனியல்ராஜ் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்குத் தண்ணீர் விடுவது பற்றிய ஒரு பிரச்சினையை அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று அனுமதி கோரியுள்ளார். திரு. டேனியல்ராஜ்.

திரு. எஸ். டேனியல்ராஜ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தாமிரபரணி கோட்டம், ஸ்ரீவைகுண்டம் வடகால், மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால் ஆகிய பாசனக் கால் களில் கடந்த ஆண்டு உலக வங்கியினுடைய உதவியோடு தேசிய நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மராமத்து நடைபெற்றதன் காரணமாகக் கடந்த ஆண்டு பழந்தொழில் சாகுபடி விவசாயம் செய்வதற்கு, அதாவது அட்வான்ஸ் கார் விவசாயம் செய் வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதே போன்று, கடந்த ஆண்டு கார் சாகுபடி விவசாயம் செய்வதற்கு நெல்லை கட்டபொம்மன் மாவட்டத்தைச் சார்ந்த ஏழு பாசனக் கால்களுக்கு அனுமதி வழங்கினார்களே தவிர, சிதம்பரனார் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பாசனக் கால் களுக்குக் கார் சாகுபடி விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்க வில்லை.

அதே போன்று, தொடர்ந்து சிதம்பரனார் மாவட்டத்திலே ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலே ஸ்ரீவைகுண்டம் வடகால், மரு தூர் கீழக்கால், வெள்ளூர்குளம், மருதூர் மேலக்கால் ஆகிய பாசனக் கால்கள் அடங்கிய குளங்களில் விவசாயம் செய்வதற்கு- விசானம் விவசாயம் செய்வதற்கு, விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே கடந்த நவம்பர் மாதம் திடீரென்று வீசிய புயலின் காரணமாகவும், வெள்ளத்தின் காரணமாகவும் அனைத்து நெற்பயிர்கள் அழிந்து போய்விட்டன. அதே போன்று, வாழைப் பயிர்களும் முழுமையாக அழிந்துபோய் விட்டன. ஆகவே விவசாயிகள் வாங்கிய கடன்களை—கூட்

டுறவுச் சங்கங்களின் மூலமாக வாங்கிய கடன்களையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலமாக வாங்கிய கடன்களை யும், வட்டிக்கு வாங்கிய கடன்களையும் அவர்கள் திரும்பச் செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் கள். ஆகவேதான், விவசாயிகளுடைய நலனைக் கருதி, இப் போது பாபநாசம் அணைக்கட்டிலே 62 கன அடி தண்ணீர் இருந்து கொண்டிருக்கிறது. அதேபோல், மணிமுத்தாறு அணைக்கட்டிலே கிட்டத்தட்ட 85 கன அடி தண்ணீர் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, திருவைகுண்டம், வடகால், மரு தூர் கீழக்கால், மருதூர் மேலக்கால், வெள்ளார்குளம் ஆகிய பகுதிகளில் பழம் தொழில் சாகுபடி விவசாயம் செய்வதற்கு, அதாவது 'அட்வான்ஸ் கார்' செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி, தண்ணீர் திறந்து விடுவதற்கு மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்கள் முன்வருவாரா என்பதை அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 11–40

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேர வைத் தலைவர் அவர்களே, பழந்தொழில் சாகுபடிக்கான மொத்த ஏக்கர் விஸ்தீரணம் 35,997 ஏக்கர். அதிலே முன் னுரிமை கொடுத்து 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதிலே 3 பகுதிகளுக்கு ஏறத்தாழ 19,500 ஏக்கர்களுக்கு 3 பகுதிகளாக ஒன்று, இரண்டு, மூன்று என்றும், நான்காவது பகுதிக்கு 16,475 ஏக்கராகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய பகுதிகளுக்கு அதனுடைய விவரங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே தெரியும் என்ற காரணத்தினால் நான் முன்னுரிமை பற்றி சொல்கிறேன். அதை விளக்கமாகச் சொல்ல அவகாசம் இருக்காது என்று கருதுகிறேன். ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்று, இரண்டு, மூன்று பகுதிகள் என்றாலே, எந்தெந்தப் பகுதிகள் என்று அறி வார்கள். மொத்தமாகச் சொல்வது என்றால் நெடுநேரம் ஆகும். ஆகவே, இந்த 3 பகுதிகளுக்குத் தேவையான தண்ணீரை விடுவதற்காக திருவைகுண்டம், வடகால், தென்கால் இந்தப் பகுதிகளுக்கெல்லாம் தண்ணீர் விடுவதற்காக சிறப்பு நிகழ்வு களின் அடிப்படையில் தண்ணீரை விடலாம் என்று நம்முடைய பொதுப் பணித் துறை கருதி அங்கே இருக்கிற மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், சி.ஆர்.ஏ. அவர்களிடமும் அனுமதி கோரி யிருக்கிறார்கள். அதேபோல் இன்றைக்கு அரசுக்கும் பரிந்துரை செய்திருக்கிறார்கள். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இங்கே தெரிவித்தார்கள். பாபநாசம் அணையிலே, மணிமுத்தாறு அணை

யிலே போதுமான தண்ணீர் இருப்பதாகத் தெரிவித்தார்கள். நிலைமை அப்படி இல்லை. இந்த மூன்று பகுதிகளுக்கும் தண்ணீர் விடுவதற்கான மொத்த அளவு தண்ணீர் இருக்கிறதே தவிர, 4 பகுதிகளுக்கும் ஏறத்தாழ 35 ஆயிரம் ஏக்கர் தண்ணீர் விடுவதற்கு ஏறத்தாழ ஆறாயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படும். ஆனால், இப்போது இருக்கிற தண்ணீரின் அளவு 3,545 மில்லியன் கன அடி தண்ணீர்தான். ஆகவே, நான்காவது முறைக்கு தண்ணீர் விடுவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் விடலாம் என்று நம்முடைய தலைமைப் பொறியாளர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் சி.ஆர்.ஏ. அவர்களிடமும் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. ஆகவே, 1—4—1993-ஆம் தேதியிலிருந்து ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. இளம்வழுதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நீங்கள் என்ன பிரச்சினையைப் பற்றி எழுப்பப் போகிறீர்கள் என்பதை முதலிலேயே கொடுக்க வேண்டும். இப்போது என்ன பிரச்சினை? சொல்லுங்கள்.

திரு. இளம்வழுதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் கொடுத்த உறுதி மொழியைக் காற்றில் பறக்க விடுகிற வகையிலே, ஏற்கனவே மத்திய அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு துறைகளிலே இந்தியைத் திணிக்கிறது. இதனால் தமிழக மக்கள் மிகவும் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையிலே, இனிமேல் இந்திப் படித்தால் தான், அகில இந்திய வானொலியில் வேலை கிடைக்கும் என்று..(குறுக்கீடுகள்).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதைப் பற்றி நீங்கள் எழுத்துமூலம் எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இதை மத்திய அரசுத் துறைக்கு அனுப்பி அவர்கள் அதற்கு ஏதாவது பதில் தர முடியும். (குறுக்

கீடு) இல்லை; நீங்கள் திடீரென்று இப்போது வந்தீர்கள். 11 மணிக்குத்தான் அவைக்கு வந்தீர்கள். வந்ததும் அதைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் கிளப்புகிற பிரச்சினை, மிக இன்றியமையாத பிரச்சினைதான்., அதை நாளை எழுத்து மூலம் எனக்குக் கொடுங்கள். (குறுக்கீடு) இல்லை; அவையில் அரசுத் தரப்பில் அதற்குரிய பதில் சொல்வதற்குரிய வாய்ப்பும் வழங்க வேண்டும், அப்போது தான் சரியாக இருக்கும். அதை நாளைக்குக் கொடுங்கள் (குறுக்கீடு) நாளை அவை இல்லை ; அடுத்த திங்கட்கிழமை நீங்கள் எழுத்து மூலம் கொடுங்கள். (குறுக்கீடு) அதற்கு ஏதாவது சரியான பரிகாரம் ஏற்பட வேண்டும். இப்படியே போகிற போக்கில் பேசிக் கொண்டே நாம் இவ்வளவு காலம் இருக்கிற காரணத்தினாலேதான், இதற்கு சரியான பரிகாரம் நாம் எடுக்காமல் இருந்து கொண்டிருக்கிறோம். உட்காருங்கள். (குறுக்கீடு) எனக்கு எழுத்துமூலம் கொடுங்கள்; அதை திங்கட்கிழமை உரிய வகையில் எடுக்கலாம். உட்காருங்கள்.

5. தகவல் கோரல்

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கார் சிலை உடைப்பு குறித்து.

திரு. சி. ஞானசேகரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..

முற்பகல் 11.45

மாண்புமிகு பேரவைத் தலைவர் : உட்காருங்கள், சொல்லி விடுகிறேன். கள்ளக்குறிச்சியில் அம்பேத்கார் சிலை உடைப்பு சம்பந்தமாக ஒரு பிரச்சினையை என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அந்தப் பிரச்சினையில் ஓரளவு இனக் கலவரமும் ஏற்பட்டிருக்கிற ஒரு சூழ்நிலை ஏற்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று நடத்திய பீஸ் கமிட்டியை ஒரு வகுப்பினர் புறக்கணித்த காரணத்தினால், இன்று வருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்; இந்த பீஸ் கமிட்டி பின்னர் முழு விவரம் தருவதாக, மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து தகவல் வந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தச் சூழ்நிலையில் இப்பொது இதை எழுப்ப வேண்டாம். இன்று முழு தகவலும் வந்ததற்குப் பிறகு, அடுத்து அவை திங்கட்கிழமை கூடுகிறபோது, உங்களுக்கு வாய்ப்பு வழங்குகிறேன். திரு. இளம்வழுதி உங்களுக்கு, நான் வாய்ப்பு வழங்கியிருக்கிறேன். திங்கட்கிழமை கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். (குறுக்கீடு) இல்லை. இப்போது